



# தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 32]

சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 7, 2019  
ஆடி 22, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

## பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

### துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல் அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சரகம்.  
ட்டி.எல்.ஆர்.130, ஓபசமுத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 412/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 130, ஓபசமுத்திரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் சரகம்.  
ட்டி.எல்.ஆர்.229, தொட்டிக்கலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 480/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சரகம், ட்டி.எல்.ஆர். 229, தொட்டிக்கலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ட்டி.எல்.ஆர். 225, ஆயலூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 482/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 225, ஆயலூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ட்டி.எல்.ஆர். 220, திருப்பேர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.

(ந.க. எண் 483/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், ட்டி.எல்.ஆர். 220, திருப்பேர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.





**ட்டி.எல்.ஆர். 33, கோலப்பஞ்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்.**

(ந.க. எண் 498/உ/2019)

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் சரகம், டி.எல்.ஆர். 33, கோலப்பஞ்சேரி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் லிட்., 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் பிரிவு 137(2)(பி)-ன் கீழ் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அவர்களால் கலைத்து ஆணையிடப்பட்டுள்ளது. துணைப்பதிவாளர் (பால்வளம்) திருவள்ளூர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணிகள்) (பொ) இச்சங்கத்தின் கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர்,  
2019, ஜூன் 18.

ஆர். சந்திரசேகரன்,  
துணைப்பதிவாளர் (பால்வளம்).

**TR(H) 110 கடலூர் மாவட்டம் பண்ணாடி தாலுக்கா மேல்பட்டம்பாக்கம் காமராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.**

**1983-ம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் பதிவினை ரத்து செய்தல் பற்றிய அறிவிக்கை.**

(ந.க. எண் 01/90/இ)

கடலூர் மாவட்டம் பண்ணாடி தாலுக்கா மேல்பட்டம்பாக்கம் காமராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் TR(H) 110-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண். 01/90/இ, நாள்: 20-05-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

**இ.1983 கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள அகரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.**

(ந.க. எண் 55/86/இ)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள இ.1983 அகரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1981-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண். 55/86/இ, நாள்: 20-05-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

கடலூர்,  
2019, ஜூன் 26.

சு. திருஞானசம்பந்தம்,  
உதவி இயக்குநர்,  
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.

**இ.1981 கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா, திட்டக்குடி முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம்.**

(ந.க. எண் 30/86/இ)

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா திட்டக்குடி முருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இ.1981-ஐ 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30 பிரிவு 140-ன் கீழ் சங்கத்தின் நடவடிக்கைகளை கடலூர் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநரின் செயல்முறைகள் ஆணை ந.க. எண். 30/86/இ, நாள்:20-05-2019-ன்படி இறுதி முடிவு கட்டப்பட்டு பதிவினை ரத்து செய்து ஆணையிடப்படுகிறது.

கடலூர்,  
2019, ஜூன் 28.

சு. திருஞானசம்பந்தம்,  
உதவி இயக்குநர்,  
கைத்தறி மற்றும் துணிநூல் துறை.